

SUPPLEMENT

TO

The Ceylon Government Gazette,

PART III

FRIDAY, AUGUST 16, 1901.

NOTICES UNDER THE WASTE LANDS ORDINANCES.

[Notice under "The Waste Lands Ordinances, 1897, 1899, and 1900.]

TAKE notice, that unless within three months from the 26th day of July, 1901, the persons, if any, who claim any interest in the lands hereinafter mentioned or in any one or more of such lands, appear before the Government Agent of the Province of Sabaragamuwa at the Ratnapura Kachcheri and make claim to the said lands or any of them or to some interest therein:

Such Government Agent, in pursuance of the powers in him vested by Ordinance No. 1 of 1897, will declare by writing under his hand that the said lands or such of them, as to which no claim has been made, are the property of the Crown.

EVAN M. BYRDE,
Government Agent.

The following lots, both situated in the village Pallegama in the Diyapotagam patti of Kolonna korale in the District of Ratnapura, in the Province of Sabaragamuwa, as described in the annexed plan :—

Preliminary plan 926
37

Lot.	Name of Land.	Extent.
	A. R. P.	
2610 L 114	Kotagalaramukalana Samarakoon Liyanage pangu	267 0 20 724 3 0
		991 3 20

1. Lot 2,610 : bounded on the north by Katagalaramukalana belonging to Crown ; on the east by Walawe-ganga, lot L 114 in preliminary plan No. 926
37, Samarakoon Liyanage pangu claimed by J. W. Maduwawala Ratemahatmaya and the Samarakoon family ; on the south by lot L 114 in preliminary plan No. 926
37, Samarakoon Liyanage pangu claimed by J. W. Maduwawala Ratemahatmaya and Samarakoon family, and a path ; on the south-west and south by Hingura-arawewa channel ; and on the north-west by Katagalaramukalana belonging to Crown.

මෙහි පහත සඳහන්වෙන ඉඩම් සම්බන්ධ අයිතිවාසිකමක් ඇති කෙනෙකු ඉහැනවාහම් ඒ අය වශේ 1901 ක්වූ දුලු මස 26 වෙනි දින පටින් තුන්මාසයක් ඇතුළත රෝතපුරුරු කට්ටලවීමෙන් අවශ්‍ය සංඛ්‍යාව පළාතේ ආණ්ඩුවේ ජ්‍යෙෂ්ඨන්තාන්ත්‍රීයෝගී ඉඩම්වලට පෙන්සිට එක් ඉඩම්වලට සෙසු ඉන් එකකට තීබෙන අයිතිකම තොගාන් ඒ සම්බන්ධ තීබෙන වැදගත්කම කියා තොසිටියාන් එක් ආණ්ඩුවේ ජ්‍යෙෂ්ඨන්තාන්ත්‍රීයෝගී විසින් වශේ 1897 නේ 1 වෙනි අඹුපණන්තෙන් උන්නාන්සේට ලැබූ තීබෙන බලපුරුත්තාකම්වල ප්‍රකාරත්, අයිතිකමක් කියා තොසිටිය ඒ ඉඩම් යුරුකන්තක ඉඩම් බව මෙයින් දැනගැන යුතුයි.

රුඩුවල තොරතුරු.

ආණ්ඩුවේ ජ්‍යෙෂ්ඨන්තාන්ත්‍රීයෝගී වම්ක.

සංඛ්‍යාව පළාතේ රෝතපුරු දිස්ත්‍රික්කුවට අයිති තොගාන්තාකෝරලේ දිගපෘතිවගම්පත් තුවේ පළ්ලුලෙගම කියන යම පිහිටි මිට අමුත්‍යාපු සංඛ්‍යා සිනියමේ පෙනියන මෙහි පහත සඳහන් කරන බිමිකටිරි, එකම් :—

පැලුන කඩ්දසියේ තොම්මරය 926
37.

තීමිකටිරියේ තොම්මරය.	ඉඩම් නම.	මෙහින් අ. රු. ප.
2610 L 114	කොටගල්ජාර මුකලුව සමරකෝන් ලියනගේ පාදුව	267 0 20 724 3 0
		991 3 20

තොම්මර 2,610 දරන තීමිකටිරියට මායිම් :— උතුරුට අඩුණ්වට අයිති තොටුගල්ජාර මුකලුව ; තැනෙනුරට වලුවේ ගග, පේ. බිබුලුව්. මුවන්වල රටේමහන්මය, සහ සමරකෝන් පැනුව අයිතිකම් කියන සමරකෝන් ලියනගේ පාදු කියන තොම්මර 926
37 දරන පැලුන කඩ්දසියේ පෙනි යන තොම්මර L 114 දරන තීමිකටිරිය ; දකුනට පේ. බිබුලුව්. මුවන්වල රටේමහන්මය, සහ සමරකෝන් ලියනගේ පැනුව අයිතිකම් කියන සමරකෝන් ලියනගේ පාදු කියන තොම්මර 926
37 දරන පැලුන කඩ්දසියේ පෙනියන ඉතුම්මර L 114 දරන තීමිකටිරිය සහ පාරක්ද ; දකුනු බස්නාශුරට සහ දැනුවට හිඟරුජාරටුවේ විනුරවේල්ල සහ උතුරු, බස්නාශුරට අයිති තොටුගල්ජාර මුකලුව.

இதிலே பின்னர்க் சொல்லப்படும் காணிகளிலே ஏதும் உடங்கையுண்டென் உரித்துப்பேசுவர்கள் யாரும் கூடானால், அவர்கள் 1901 ம் ஸுப்.கு.ஸி.மீ' 26 ந் தேதியிலிருந்த மூன்று மாசத்தாள்ளே இரத்தினபுரி கச்சோரியில் சபரகமுவை மாகாணத்து அரசாட்சி ஏசென்று முன்பாகத் தெரிப்பட்ட சொல்லப்பட்ட காணிகளுக்கு அல்லது அவைகளில் ஏதும் உடங்கைக்கு உரித்துவிடுவதைத்தான்றி, குறித்த அரசாட்சி ஏசென்று அவர்களுக்கு 1897 ம் ஆண்டின் 1 ம் இலக்கக் கட்டத்தினுல் கிடைத்திருக்கும் தத்துவங்களின் பிரகாரம் உரித்துப்பேசப்படா தலையாகிய குறித்த காணிகள் முடிக்குரியவைன அவர்கள் கையாப்பத்தோடு எழுத்திலே வெளிப்படுத்துவார்கள் என்பதை அறிந்துகொள்க.

காணிகளின் வரம்.


ஈவன் எம். பேர்ட்,
அரசாட்சி ஏசென்று.

சபரகமுவை மாகாணம் இரத்தினபுரி டுவிடிரிக்கைக்சேர்ச்த ரொளொன்னு கோரஜீ தியபொட்டகம்பத் தலையில் பல்லேகமை என்னும் கிராமத்தில் இத்தோட்டைத்திருக்கும் படத்தில் காண்கிற இதின் கீழ் சொல்லப்படும் காணிகள், அஃதாவது :—

படத்தின் இலக்கம் 926

இல.	காணியின் பெயர்.	விசாலம்.
		எ. மு. ப.
2610	கொட்டகலூரமுக்களாளி...	... 267 0 20
L 114	சமரக்கோன்வியன்கேபங்கு	... 724 0 0
		991 3 20

1. 2,610 ம் இலக்க காணியின் எல்லை : வடக்கு-முடிக்குரிய கொட்டகலூரமுக்களாளி ; கிழக்கு-வள வேதூ, ஜே. டப்லிஷ். மடிவங்கவல நட்டேமகத்மயாவும் சமரக்கோன் குடும்பத்தாரும் உரித்துப்பேசும் சமரக்கோன்வியன்கே பங்கு என்னும் $\frac{926}{37}$ ம் படத்தில் காண்கிற L 114 ம் இலக்க காணி ; தெற்கு-ஜே. டப்லிஷ். மடிவ வெல நட்டேமகத்மயாவும் சமரக்கோன் வியன்கே குடும்பத்தாரும் உரித்துப்பேசும் சமரக்கோன் வியன்கே பங்கு என்னும் $\frac{926}{37}$ ம் இலக்கப்படத்தில் காண்கிற L 114 ம் இலக்கம் பெற்ற காணி ; தென்மேற்கும் தெற்கும் இரண்டிலும் இங்குறுதூரவைகள் ஸிர்வாய்க்கால் ; வடமேற்கு-அரசாட்சிக்குடைய கொட்டகலூரமுக்களாளி.



Situation : Pallegama village in Diyapotagam patti of Kolonna korale.

Lot.	Name of Land.	Extent.	
		A. R.	P.
2610 ...	Katagalaramukalana	... 267	0 20

Surveyor-General's Office,
Colombo, March 15, 1901.


P. D. WARREN,
for Surveyor-General.

2. Lot L 114: bounded on the north by wewa, lot No. 2,610 in preliminary plan No. $\frac{926}{37}$, Kotagalaramukalana belonging to the Crown, Walawe-ganga; on the east by Yodi-ela, Kalagediara; on the south by Kalagediara and Hingura-ara; on the south-west by lot K 114 in preliminary plan No. $\frac{926}{37}$, Jagodage pangū alias Karandamandihena claimed by Galatge, Jagodage, and Jasinge families; on the west by Hingura-arawewa channel.

හොමමර L 114 දරන කිමිකට්ටියට මායිම්—ලුණුරට වැව, අන්ත්‍රවට ඇසින් කොටගළු අර මූහලුන කියන නොමිමර $\frac{926}{37}$ දරන පැලුණ කඩදුසියේ පෙනීයන නොමිමර 2,610 දරන කිමි කට්ටිය, වලුවේය ; තුළෙහුරට ගෝදිඅෑල, කලුගෙඩ්චිජර ; දකුනට කලුගෙඩ්චිජර සහ හිගුරජර ; දකුනු බස්නාශුරට රුලුන්ගේ යොගාබිලේ සහ ජසින්ගේ පැවුල් ඇසින්කම කියන යොගාබිලේ පැඟ නොකෙයේ කරන්දබහුචිජේන කියන නොමිමර $\frac{926}{37}$ දරන පැලුණ කඩදුසියේ පෙනීයන නොමිමර K 114 දරන කිමිකට්ටිය ; බස්නාශුරට හිගුරජරටම් වහුරවේල්ලේ.

2. L 114 ම ඉලක්කම්පෙන්ත කාණ්ඩියින් එලක් : බටක්-බෙවා (ශාම), ඇර්සාත්සික්කුඩාය ගොටු කැනුරුම්ක්කාඡින් එන්තුම් $\frac{926}{37}$ ම ඉලක්කප්පාත්තිලුකාස්සිර 2,610 ම ඉලක්කම්පෙන්ත කාණ්ඩි, ව්‍යෙශ්‍යුර ; මියක්-පොතිල, කළුබෙඳුර ; තෙත්-කළුබෙඳුරයුම් රුමික්කුරුසුරයුම් ; තෙත් මෙත්-කාලත්ලෙ, පාරිඹාශින්කෙ ගුඩ්ම්පත්තරක් මිත්තපෙශම් පාරිඹාශින්කෙ පසු අලෙතා රාස්තමස්ථුරෙන ; මෙත්-කුමික්කු රාස්තබෙය සිර්වායකාල්.

[For Tracing see page 4]



Situation : Pallegama village in Diyapotagam pattu of Kolonna korale.

Lot.	Name of Land.
L 114 ...	Samarakoonliyanage pangu

Extent.

A. R. P.

724 3 0

P. D. WARREN,
for Surveyor-General.

Surveyor-General's Office,
Colombo, March 15, 1901.